

போட்டி விதிமுறைகள்

1. போட்டியாளர்கள் தமிழ் மரபு சார்ந்த ஆடைகளையே அணிந்து வருதல் வேண்டும்.
2. நெற்றியில் நீறு அணிந்திருத்தல் வேண்டும்.
3. நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது. ஏதேனும் மறுப்பு தெரிவிப்பதாக இருப்பின் போட்டி ஒருங்கிணைப்பாளரை அணுகுதல் வேண்டும்.
4. விதிமுறைகள் இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டது. மாற்றங்கள் இருப்பின் முன்னதாகப் போட்டியாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
5. திருமுறை ஒதும் போட்டி ஆறு (6) பிரிவுகளில் நடத்தப்படும். அவை பின்வருமாறு:
 - * பிரிவு 1: வயது 5 முதல் 7 வரை
 - * பிரிவு 2: வயது 8 முதல் 10 வரை
 - * பிரிவு 3: வயது 11 முதல் 13 வரை
 - * பிரிவு 4: வயது 14 முதல் 16 வரை
 - * பிரிவு 5: வயது 17 முதல் 19 வரை
 - * பிரிவு 6: வயது 20க்கு மேல்
6. போட்டியாளர்களின் பிறந்த ஆண்டு அடிப்படையில் வயது கணிக்கப்படும்.
7. போட்டியாளர் அவருக்குரிய பிரிவில் குலுக்கி எடுக்கப்படும் ஒரு பாடலை மட்டுமே பாடுதல் வேண்டும். தொடர்ந்து, அவர் பாடிய பாடலுக்குப் பொருள் விளக்கம் கூறுதல் வேண்டும். கூறப்படும் பொருள் விளக்கம் கொடுக்கப்பட்ட கையேட்டில் உள்ளவாறு இருத்தல் வேண்டும். போட்டியாளரின் சுய விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
8. பாடப்படும் பாடல் உச்சரிப்புப் பிழை இன்றி குறுவட்டில் உள்ளபடியே பண்ணோடும் தாளத்தோடும் இருத்தல் வேண்டும்.
9. பாடலுக்கு முன்னும் பின்னும் 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லுதல் வேண்டும்.
10. கையேட்டில் உள்ள பாடலுக்கும் ஒலி வட்டில் உள்ள பாடலுக்கும் ஏதேனும் வேறுபாடு கண்டால் ஒலி வட்டையே பின்பற்றுதல் வேண்டும்.
11. போட்டியாளர்கள் தாளம், சுருதி போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்த முடியாது.
12. குலுக்கி எடுக்கப்பட்டப் பாடலைப் பாடி பொருள் கூறிய பின்னர், வேறு ஒரு புதிய பாடல் (குறுவட்டில் இல்லாத பாடல்) தமிழில் போட்டியாளருக்குக் கொடுக்கப்படும் (பிரிவு 1 தவிர). போட்டியாளர் அப்பாடலைப் பாடுதல் (பண் தெரிந்தால்) அல்லது உச்சரிப்புப் பிழையின்றி வாசித்தல் வேண்டும்.

13. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழும், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மூவருக்குக் கேடயமும் வழங்கப்படும்.
14. மதிப்பிடும் முறை:

பிரிவு 1

பண்	35 புள்ளிகள்
பொருள் விளக்கம்	20 புள்ளிகள்
உச்சரிப்பு	20 புள்ளிகள்
மனனம்	15 புள்ளிகள்
தோற்றம்	10 புள்ளிகள்
மொத்தம்	100 புள்ளிகள்

பிரிவு 2 முதல் 6 வரை

பண்	35 புள்ளிகள்
பொருள் விளக்கம்	20 புள்ளிகள்
உச்சரிப்பு	10 புள்ளிகள்
மனனம்	15 புள்ளிகள்
தோற்றம்	10 புள்ளிகள்
உச்சரிப்பு (2வது பாடல்)	10 புள்ளிகள்
மொத்தம்	100 புள்ளிகள்

15. போட்டிக்கானப் பாடல்களை வரி வடிவாகவும் ஒலி வடிவாகவும் www.saivaperavai.org என்னும் அகப்பக்கத்திலும் **Malaysia Saiva Samaya Peravai** என்ற முகநூல் பக்கத்திலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.